



ஆஸ்திரேலியாவில் குடிவரவு உதவியை வழங்குதல்

குடிவரவு உதவி என்றால் என்ன?

குடிவரவு உதவி என்பது, ஒரு நபர் குடிபெயர்வு செயல்முறையைப் பற்றிய அறிவை அல்லது அனுபவத்தைப் பயன்படுத்தி, விசா விண்ணப்பங்கள் அல்லது பிற விசா தொடர்பான விடயங்களுக்கு பின்வரும் வகையில் உதவுவது ஆகும்:

- ஒரு விசா விண்ணப்பம் அல்லது பிற ஆவணத்தைத் தயாரித்தல் அல்லது தயாரிக்க உதவுதல்
- விசா விண்ணப்பம் அல்லது விசா தொடர்பான விடயத்தைப் பற்றி ஆலோசனை வழங்குதல்
- விசா விவகாரம் தொடர்பான நீதிமன்றம் அல்லது மீளாய்வு அதிகாரத்தின் முன்னான செயல்முறைகளின்போது பிரதிநிதித்துவப்படுத்துதல், அல்லது அதற்குத் தயார்படுத்துதல்.

குடிவரவு உதவி என்பது பின்வருபவற்றை உள்ளடக்காது:

- ஒரு விண்ணப்பத்தை அல்லது பிற ஆவணத்தைத் தயாரிப்பதற்கான (அல்லது தயாரிக்க உதவுவதற்கான) அலுவலகப் பணிகளைச் செய்வது, எடுத்துக்காட்டாக ஆவணங்களை ஸ்கேன் செய்தல் அல்லது அஞ்சலிடுதல்
- மொழிபெயர்ப்பு அல்லது உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குதல்
- விசாவிற் கு கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மற்றொரு நபருக்கு ஆலோசனை வழங்குதல்
- கணிசமான கருத்து அல்லது விளக்கம் அளிக்காமல், மூன்றாம் நபர் ஒருவர் தயாரித்த தகவல்களைக் கடத்துதல்.

குடிவரவு உதவியை ஆஸ்திரேலியாவில் யாரால் வழங்க முடியும்?

பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்வு முகவர்கள் (registered migration agents), ஆஸ்திரேலிய சட்டத் தொழில் வல்லுநர்கள் அல்லது ஒரு விலக்குப் பெற்ற நபர் ஆகியோரால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் குடிவரவு உதவியை சட்டப்பூர்வமாக வழங்க முடியும்.

பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்வு முகவர்கள் (Registered migration agents)

Office of the Migration Agents Registration Authority (OMARA)-ன் இணையதளமாகிய www.mara.gov.au-ல் கிடைக்கும் Register of Migration Agents எனப்படும் பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்வு முகவர்களின் பதிவேட்டில் பட்டியலிடப்படுவதற்கு, பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்வு முகவர்கள், குறிப்பிட்ட அறிவு மற்றும் குணநலனுக்கான தேவைகளைக் கட்டாயம் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சட்டத் தொழில் வல்லுநர்கள்

ஒரு சட்டத் தொழில் வல்லுநர் என்பவர், ஒரு ஆஸ்திரேலிய சட்டப் பயிற்சி சான்றிதழைக் கொண்டிருக்கும் ஒரு வழக்கறிஞர் ஆவார். சட்டத் தொழில் வல்லுநர்களால் சட்ட நடைமுறையுடன் தொடர்புபட்ட குடிவரவு உதவியை வழங்க முடியும்.

விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள்

ஒரு நபர் தன்னுடைய உதவிக்கு கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் மற்றும் அவர் பின்வருமாறு இருந்தால், அவர் சட்டப்பூர்வமாகக் குடிவரவு உதவியை வழங்கலாம்:

- விசா விண்ணப்பதாரரின் பரிந்துரையாளர், ஆதரவாளர் (ஸ்பான்சர்) அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்
- ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு இராஜதந்திரப் பணி, தூதரகப் பதவி அல்லது சர்வதேச அமைப்பின் உறுப்பினர்
- Public Service Act 1999-ன் கீழ் ஈடுபட்டுள்ள ஒருவர், அல்லது தமது வேலையின் ஒரு பகுதியாக குடிபெயர்வு உதவியை வழங்கும் ஒரு மாநில அல்லது பிரதேசத்தின் பொதுச் சேவை உறுப்பினர்
- அமைச்சருக்கான சமர்ப்பிப்பைத் தயாரிக்க இலவச உதவி வழங்கும் ஒருவர்.

மேலும் தகவல்கள்

குடிவரவு உதவியை வழங்குபவர்களைப் பற்றிய ஆதங்கங்கள் தொடர்பாக எவ்வாறு புகாரளிப்பது என்பது உட்பட, ஆஸ்திரேலியாவில் குடிபெயர்வு உதவியை யார் வழங்கலாம் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து Department of Home Affairs-ன் ['Who can help you with your application?'](#) என்ற வலைத்தளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

கல்வி முகவர்கள்

கல்வி முகவர்கள் விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அல்ல, அத்துடன் அவர்கள் பதிவுசெய்யப்பட்ட ஒரு புலம்பெயர்வு முகவர் (registered migration agent) அல்லது சட்டத் தொழில் வல்லுநராக இல்லாவிட்டால், ஆஸ்திரேலியாவில் குடிவரவு உதவியை சட்டப்பூர்வமாக அவர்களால் வழங்க முடியாது.

சட்டவிரோத குடிவரவு உதவி வழங்குவதற்கான அபராதங்கள்

பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்வு முகவர் (registered migration agent), ஆஸ்திரேலிய சட்டத் தொழில் வல்லுநர் அல்லது ஒரு

விலக்குப் பெற்ற நபராக ஒருவர் இல்லாத பட்சத்தில், அவர் ஆஸ்திரேலியாவில் குடிவரவு உதவியை வழங்குவது ஒரு குற்றமாகும்.

சட்டவிரோதக் குடிவரவு உதவிகளை வழங்குவதற்கான அபராதமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சட்டவிரோதக் குடிவரவு உதவி பற்றிப் புகாரளித்தல்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாகக் குடிவரவு உதவியை வழங்கும் எந்தவொரு நபரும், Department of Home Affairs-ன்

இணையதளத்திலுள்ள [Border Watch Online Report](#)-ன் ஊடாகப் புகாரளிக்கப்பட வேண்டும்.